

**இணை இயக்குநர்/உறுப்பினர் செயலர், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் அவர்களின் நடவடிக்கைகள்
பிறப்பிப்பவர் : திரு.இரா.வாழ்வந்தான், பி.இ.**

ந.க.எண்.2047/2022/திமா-3


நாள். 29.09.2022

பொருள்: கட்டிடம் - மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம்/மாநகராட்சி/உள்ளூர் திட்டப் பகுதி - கோ.அபிவேகபுரம் கோட்டம் - பொன் நகர் காலனி, 11வது குறுக்கு தெரு - வார்டு-AB, பிளாக் எண்:32-ந.அ.எண்.50/2 மற்றும் 51 (மனை எண். 184 பகுதி மற்றும் 185)-ல் 459.87 ச.மீ பரப்பளவு கொண்ட மனையிடத்தில் எட்டில் + 4 தளங்களுடன் கட்டிட உத்தேச (Affordable Housing) குடியிருப்பு கட்டுமானத்திற்கு திட்ட அனுமதி அளித்து - ஆணையிடப்படுகிறது - தொடர்பாக.

- பார்வை :**
- 1) மனுதாரர்கள் திரு.S.அனந்த கிருஷ்ணன் மற்றும் திரு.P.ரகுநாதன், ஆகியோரின் விண்ணப்பம், நாள் 15.06.2022 (Online Application No.202200502033236 dated 10.05.2022 e-DCR Report SCR-293052 dated 02.06.2022)
 - 2) இவ்வலுவலக கடிதம் இதே எண்.நாள் 02.09.2022 (மனுதாரரிடம் கட்டணம் கோரப்பட்டது)
 - 3) மனுதாரரிடமிருந்து கட்டணம் செலுத்தி பெறப்பட்ட நாள்.20.09.2022
 - 4) அரசாணை எண்.138, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நாள்.09.05.2022
 - 5) அரசாணை எண்.86 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள் 28.03.2012
 - 6) அரசாணை எண்.85, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள் 16.05.2017
 - 7) அரசாணை எண்.1, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள் 05.01.2021
 - 8) அரசாணை எண்.18, மற்றும் 16 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 4.2.2019 மற்றும் 31.01.2020
 - 9) அரசாணை எண்.54, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள் 12.03.2020
 - 10) அரசாணை எண்.53 மற்றும் 18 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள் 16.4.2018 மற்றும் 04.02.2019
 - 11) நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை ந.க.எண்.4367/2019 பிஏ2 நாள் 7.3.2019 மற்றும் 14.3.2019
 - 12) நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை ந.க.எண்.7486/2009 பிஏ2 நாள் 16.04.2009
 - 13) நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை ந.க.எண்.21075/2009/ பிஏ1 நாள் 27.06.2012
 - 14) நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை ந.க.எண்.12201/2017/ பிஏ1 நாள் 22.09.2017

Page 1 of 7

For Navaneetha Property Developers


Partner

- 15) நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை ந.க.எண்.14227/2017/ சிபி நாள் 14.12.2017
- 16) நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை ந.க.எண்.14084/2017/ சிபி நாள் 22.01.2021
- 17) அரசாணை (நிலை) எண்.166, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள் 29.11.2018 (Insisting TNRERA Registration)
- 18) நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை கடிதம் ந.க. எண் : 4367/2019/ BA2, நாள் : 06.11.2019 மற்றும் 14.08.2021
- 19) நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை அவர்களின் அதிகாரப்பகிர்வு சுற்றறிக்கை ROC No. 7963/2022/K1, நாள். 23.04.2022
- 20) அரசாணை எண்.19, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் [UD4(1)] துறை நாள் 02.03.2022

ஆணை,

திருச்சிராப்பள்ளி மாவட்டம்/மாநகராட்சி/உள்ளூர் திட்டப் பகுதி, கோ.அபிவேகபுரம் கோட்டம், பொன் நகர் காலனி, 11வது குறுக்கு தெரு, வார்டு-AB, பிளாக் எண்:32, ந.அ.எண்.50/2 மற்றும் 51 (மனை எண். 184 பகுதி மற்றும் 185)-ல் 459.87 ச.மீ பரப்பளவு கொண்ட மனையிடத்திற்கு "ABCD" என எல்லையிட்டு மனையிட ஒப்புதலும், அம்மனையில் அமையும் கட்டுமானத்தின் விபரம் பின்வருமாறு,

கட்டிட பரப்பளவு விபரம்

கட்டிட உயரம் - 15.0 மீ

Sl.No.	Description	FSI Area in Sq.m	Non FSI Area in Sq.m	Total Area in Sq.m	No. of Flats
1)	Stilt Floor	28.81	233.67	262.48	-
2)	First Floor	252.91	9.57	262.48	3
3)	Second Floor	252.91	9.57	262.48	3
4)	Third Floor	252.91	9.57	262.48	3
5)	Fourth Floor	252.91	9.57	262.48	3
6)	Head Room	--	22.55	22.55	-
	Total	1040.45	294.50	1334.95	12

$$FSI = \frac{1040.45}{459.87} = 2.26 > 2.00$$

பார்வை 18 மற்றும் 19-ல் கண்டுள்ள சுற்றறிக்கையில் வழங்கப்பட்டுள்ள அதிகார பகிர்வின் படி, வரைபடங்கள் TNCD BR- 2019-ன் படி விதிகளை நிறைவு செய்வதால், மேற்காணும் பரப்புகளுடன் கூடிய எட்டில் + 4 தளங்களுடன் கூடிய உத்தேச (Affordable Housing) குடியிருப்பு கட்டுமான வரைபடத்திற்கு திட்ட அனுமதி எண்.113/2022 என எண்ணிடப்பட்டு திட்ட அனுமதி அளிக்கப்படுகிறது.

For Navaneetha Property Developers

Managing Partner

- 1) Planning Permission is issued in accordance with the provisions of the Town and Country Planning Act and the rule made there under and does not cover the structural stability aspects including the safety during the construction which are covered under the Building Rules under the Local bodies Act. Planning Permission is issued subject to the condition that the applicant/developer and also the architects/Licensed Surveyors and the Structural Engineer associated with the development shall ensure that developments shall be structurally sound and adequate safety measures are taken during the process of construction.
- 2) It is the responsibility of the builders to ensure safe bearing capacity of the soil and adequacy of the foundations.
- 3) மத்திய மாநில அரசு துறையிடமிருந்து பெறப்பட்ட தடையின்மைச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
- 4) "நகர் ஊரமைப்புத் துறை சட்டபூர்வமாக தொழில் நுட்ப அனுமதி/திட்ட அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பெயரில் உள்ள நில உரிமையை உறுதிப்படுத்தவில்லை. தொழில்நுட்ப அனுமதி/திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரயப்பத்திரம், குத்தகைப் பத்திரம், பட்டா, தானபத்திரம், பொது அதிகார பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன் மூலம் முதல் கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப்படுகிறது.

"சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும், விண்ணப்பதாரருக்கு சொத்தின் மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அதன் மேல் வேறு யாரேனும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொறுத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக் கொள்ளலாம். இதனை முடிவு செய்ய நகர் ஊரமைப்பு துறை பொருத்தமான அமைப்பு அல்ல".

- 5) கட்டுமானங்கள் நடைபெறும் இடத்தில் பொது மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பலகையில் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளின்படி தளப்பரப்பு விகிதம் (FSI), திறவிடங்கள் (setback), வாகன நிறுத்தம் மற்றும் பல நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
- 6) "The Tamil Nadu Government in G.O.Ms.No.112, Housing and Urban Development Department dated 22.6.2017 have approved the Tamil Nadu Real Estate (Regulation and Development) Act 2016. The promoter has to advertise, market, book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building as the case may be, in any Real Estate Project or part of it only after registering the Real Estate Project with the Real Estate Regulatory Authority"

Navaneetha Property Developers

Managing Partner

- 7) பார்வை 10-ல் கண்டுள்ள அரசாணையின்படி உத்தேச கட்டிடம் கட்டப்படும்போது Construction Continuance Certificate (CCC) வழங்க ஏதுவாக Plinth level கட்டப்பட்ட நிலையிலும், Completion Certificate (CC) வழங்க ஏதுவாக, கட்டிடம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும் கட்டிட நிலை குறித்த விபரத்தினை மனுதாரர் இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

நிபந்தனைகள்

- 1) உத்தேச அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்திற்கு Solar Water heating system அமைக்கப்பட வேண்டும்.
- 2) வரைபடத்தில் உத்தேசிக்கப்பட்டவாறு வாகனம் நிறுத்துமிடம் அந்த பயனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்.
- 3) மனையில் காட்டப்பட்டுள்ள திறவிடங்கள் அதன்படியே நிலைநிறுத்தப்பட வேண்டும்.
- 4) தற்போது ஒப்புதல் பெறப்பட்ட வரைபடத்திற்கு மாறாக கட்டிடத்தில் எவ்வித மாற்றமும் செய்தல் கூடாது. மாற்றங்கள் செய்வதாக இருந்தால் இவ்வலுவலகத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.
- 5) மழைநீர் சேகரிப்பு வசதிகள் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறும், அரசாணை எண்.18, மற்றும் 16, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 04.02.2019 மற்றும் 31.01.2020-ன்படி கட்டிடத்தில் செயல்படுத்தப்பட வேண்டும்.
- 6) உத்தேச கட்டிடத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தனியார் வாகனங்கள் மூலம் வெளியேற்றவும், பயணாளிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் இதர தேவைக்கான தண்ணீர் வசதி ஆகியவற்றை மனுதாரர் தனது சொந்த செலவில் செய்து தர வேண்டும்.
- 7) மனையில் அமையும் குடிநீர் மேல்நிலைத் தொட்டி மற்றும் கிணறு ஆகியவற்றுக்கு கொசு தடுப்பு சாதனம் பொருத்தப்பட வேண்டும்.
- 8) உத்தேச கட்டுமானத்தில் விதிப்படி தேவையான அளவுக்கு தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு சாதனங்கள் அமைக்கப்பட வேண்டும்.
- 9) அரசாணை எண்.341, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (ந.நி.1) துறை நாள் 3.11.04ன்படி செட்டிக் டேங்கில் U trap அமைத்தல் வேண்டும்.
- 10) சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அறிவிக்கையின்படி உத்தேச கட்டிடத்திற்கு Fly ash bricks மற்றும் materials பயன்படுத்தப்பட வேண்டும்.
- 11) தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சட்டம் 1974 பிரிவு 25-ன் கீழ் கழிவு நீர் வெளியேற்றுவது தொடர்பாக உரிய அனுமதி பெறப்பட வேண்டும்.
- 12) அரசாணை எண்.17, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நாள் 05.02.2016-ன் படி Open Terrace பகுதியில் மேல் தளப் பரப்பில் 1/3 பாகம் Solar Photo Voltaic Panels அமைக்கப்பட வேண்டும்.
- 13) அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் நகல் (உண்மை நகல்) கட்டுமானங்கள் நடைபெறும்போது அவ்விடத்தில் அனைவருக்கும் தெரியும் வகையில் பலகையில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

திட்ட அனுமதி உத்தரவு, முத்திரையிடப்பட்ட வரைபடங்கள் ஆகியன இரண்டு நகல்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகின்றன.

மனுதாரர் மேற்கொண்டு உத்தரவிற்காக ஆணையர், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அவர்களை அணுகிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.


இணை இயக்குநர்/உறுப்பினர் செயலர்,
மாவட்ட நகர் ஊராமைப்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி
நாள்
29/7/2022

இணைப்பு

1. திட்ட அனுமதி ஆணை-1
2. முத்திரையிடப்பட்ட வரைபடங்கள்-இரண்டு

பெறுநர்


ஆணையர்,
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

நகல்

- 1) மனுதாரர்
திரு.S.அனந்தகிருஷ்ணன் மற்றும்
திரு.P.ரகுநாதன்,
எண்.D-72, 2 வது தளம்,
நவனிதாஸ் சகுந்தலா குடியிருப்பு,
தில்லை நகர் கிழக்கு,
8வது குறுக்கு தெரு,
திருச்சி - 18.

- 2) The Director,
Tamil Nadu Real Estate Regulatory Authority
(TNRERA), No.1A, 1st Floor,
Gandhi Irwin Bridge Road, Egmore,
Chennai - 600 008

For Navaneetha Property Developers


Managing Partner

**திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
கட்டிட அனுமதி உத்தரவு**

க.வி.எண்:086/CP/22-23/0062037
பி.ஏ எண்:086/BPA/2022/02913

உ.ஆணை:086/BL/2022/01803

நாள் :14/12/2022

பொருள்: கட்டிட அனுமதி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, கிராமம், நகரளவு எண்: 50, 51, தொகுதி: AB, பகுதி: 32, கதவு/மனை எண்:185 கட்டிட அனுமதி வழங்கி உத்தரவிடுதல்
பார்வை : 1. ரகுநாதன் & 2.கிருஷ்ணகுமார் (ஆனந்த கிருஷ்ணன் என்பவரது 02-Nov-2022 ம் தேதிய விண்ணப்பம். மனையின் பரப்பளவு-4950.000 சதுர அடி

S.No	Build Floor Name	UsageName	BuildupSqft
1	Stilt Floor	RESIDENTIAL	2825.300
2	First Floor	RESIDENTIAL	2722.300
3	Second Floor	RESIDENTIAL	2722.300
4	Third Floor	RESIDENTIAL	2722.300
5	Fourth Floor	RESIDENTIAL	2722.300
Total Sqft			13714.500

செலுத்தப்பட்ட கட்டணங்களின் விவரம் பின்வருமாறு

S.No	கட்டணம்	தொகை ரூ.
1	கட்டிட உரிமையாணைக் கட்டணம்	142840.00
2	கழிவறை	1380.00
3	ஆழுதுளை கிணறு அமைக்க	450.00
4	தண்ணீர் தொட்டி	225.00
5	பழைய கட்டிடம் இடிப்புக் கட்டணம்	1315.00
6	மழை நீர் சேகரிப்பு முன் வைப்புத் தொகை	15000.00
7	ஆய்வுக் கட்டணம்	500.00
8	மனை அங்கீகரிக்க	4875.00
9	பாதாள சாக்கடை முன்வைப்புத் தொகை	120000.00
Total Amount		286585.00

Receipt No	Receipt Date	Amount	Payment Mode
086/CP/22-23/0064856	11/Nov/2022	286585.00	Online

Fees Description	DD/Challan No	DD/Challan Date	Amount
Labour welfare fund	41386078041	10/Nov/2022	86220.00
Member Secretary	816606	10/Nov/2022	7365.00
Centage Charges	2022111015993	11/Nov/2022	300.00

உத்தரவு :

2008-ம் ஆண்டின் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சட்டம் 275, 276-வது பிரிவின் கீழ் கட்டிடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமம், கதவு/மனை எண்:185, பொன்னகர், PONNAGAR, பொன்னகர், தொகுதி: AB, பகுதி: 32, நகரளவு எண்: 50, 51, உள்ள இடத்தை அங்கீகரித்து வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளவாறு மாறுதல் கட்டிடம்/ கூடுதல் கட்டிடம்/ புதுப்பித்து கட்டிக்கொள்ள கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களின் ஒரு தொகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கட்டிடம் கட்ட குறித்த இடத்தில் கட்டிடத்தை வரைபடத்தில் வரைந்துள்ளபடி திருத்தப்பட்டபடி கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுக்கு 14/12/2022 தேதியில் இருந்து 13/12/2027 தேதிக்குள் கட்டிக்கொள்ள உரிமை ஆணை வழங்கப்படுகிறது.

பெறுபவர்,

1. ரகுநாதன் & 2.கிருஷ்ணகுமார் (ஆனந்த கிருஷ்ணன்)
185, பொன்னகர், PONNAGAR, பொன்னகர்

உதவி ஆணையாளர் (பொ)
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
14/12/2022 நாள் குழு அலுவலகம்-V.

நகல் : இளம் / உதவி பொறியாளர் - கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட தேதியை தெரிவிக்க
நகல் : வருவாய் உதவியாளர் - கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் கட்டிடத்திற்கு வரிவிதித்து
வரிவிதிப்பு எண்ணை தெரிவிக்க
நகல் : வருவாய் பிரிவு எழுத்தர்



For Navaneetha Property Developers

Managing Partner

S. No.	Condition Name
1	இந்த அனுமதி 5 வருட காலத்திற்கு மட்டும் அமுலில் இருக்கும். இந்த கால அளவிற்குள் கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லையானால் புதியதாக மனு செய்து உரிமக் கட்டணம் செலுத்தி அனுமதி பெறப்படவேண்டும்.
2	அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களின்படி கட்டிடம் கட்டப்பட வேண்டும்.
3	ஆணையாளரிடமிருந்து எழுத்து மூலமான அனுமதி பெறாமல் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்திலிருந்து எந்தவிதமான மாறுதலும் செய்யக் கூடாது.
4	அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களை கட்டிட வேலைகள் நடக்கும் இடத்தில் வைத்திருந்து நகராட்சி/மாநகராட்சி ஆய்வு அலுவலர்கள் கேட்கும் போது காண்பிக்கப்பட வேண்டும்.
5	பொதுத் தெருவை ஒட்டிக் கட்டப்படும் மதில் சுவர்களின் உயரம், தெரு மட்டத்திலிருந்து 5/8 அடிக்கு மேற்படக் கூடாது. கதவுகள் தெருப் பக்கம் திறக்கப்படக் கூடாது. தெருக்களின் சந்திப்பிலுள்ள முனைகள் வளைவுபடுத்த வேண்டும்.
6	சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்தல் கூடாது. மனுதாரரின் மனைக்கு செல்வதற்காக கட்டப்படும் பாதிகள் அவர்கள் சொந்த இடத்திலேயே கட்டப்பட வேண்டும்.
7	அரசு அல்லது நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் எந்த ஆக்கிரமிப்பும் செய்தல் கூடாது.
8	அரசாணை எண் 341 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (ந.நி.1) துறை நாள் 03.11.2004ன்படி செப்டிக் டேங்கில் 'U' Trap அமைக்கப்பட வேண்டும்.
9	கிணற்றை சுற்றிலும் 3 அடி உயரத்திற்கு குறையாமல் கைப்பிடிச் சுவர் கட்டப்படுவதுடன் கிணற்றை சுற்றி தளவரிசை கட்டப்பட வேண்டும்.
10	ஜன்னல்களின் அளவுகள் அதன் பிரேம்கள் நீங்கலாக இருக்க வேண்டும்.
11	கழிவுநீரைப் வெளிப்படுத்த தேவையான வடிகால் வசதிகள் கட்டப்படுவதுடன் தண்ணீர் தங்காமல் தடுக்கப்பட வேண்டும்.
12	சமையலறையில் புகையினை வெளியேற்றும் விசிறி (Exhaust Fan) அமைக்கப்பட வேண்டும்.
13	நகராட்சி/மாநகராட்சி துப்புரவு அலுவலர்/ஆய்வரிடமிருந்து துப்புரவு சான்றிதழ் பெறுமுன்னர் கட்டிடத்தை பயன்படுத்துதல் கூடாது.
14	கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட தேதி அல்லது கட்டிடம் பயன்படுத்துகிற தேதி ஆகியவற்றில் எது முன்சட்டி நடந்ததோ அந்த தேதியை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட அல்லது கட்டிடம் பயன்படுத்தப்பட்ட தேதியிலிருந்து 15 தினங்களுக்குள் முடிக்கப்பட்ட கட்டிடத்தின் இரண்டு வரைபடங்களுடன் நிர்வாக அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.
15	மழைநீர் சேகரிப்பு திட்டம் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறும், அரசாணை (நிலை) எண் 138 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 11.10.2002ன்படி அமைக்கப்பட வேண்டும்.
16	வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்.
17	கட்டிடம் கட்டப்படும் இடத்தின் முன்புறம் கட்டிட உரிமையாளர் பெயர் கட்டிட அனுமதி எண், அனுமதி வழங்கிய தேதி அனுமதிக்கப்பட்டுள்ள காலம் அனுமதி நீடிப்பு காலம் கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரர் பெயர் ஆகிய விபரங்களை வெள்ளை நிற எழுத்தால் எழுதி வைக்கப்பட வேண்டும்.
18	அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்திற்கு மாறுதல் செய்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு / அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களுக்கு மாநகராட்சி சட்டப்பிரிவு 283ன்படி அரையாண்டு ஒன்றுக்கு 100 சதுர அடிக்கு ரூ. 50 வதம் வசூலிக்கப்படத்தக்கதாகும்.
19	அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் கண்டுள்ளவாறுதான் கட்டிடம் கட்டப்பட வேண்டும். மாறுதலாகவும், விதிகளுக்கு முரணாகவும் கட்டும் கட்டிடத்திற்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு வழங்க இயலாது. மேலும், தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 56 மற்றும் 57ன் கீழ் கட்டிடத்தினை பூட்டி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
20	அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களுக்கு மாறுதல் செய்ய அவசியம் எனில் அதற்காக திருத்திய வரைபடங்கள் அனுப்பி புது உத்திரவு பெற்ற பின்னரே கட்டிட வேலை ஆரம்பிக்க வேண்டும். இதில் தவறியவர்கள் மீது மாநகராட்சி சட்டப்பிரிவு 447ன்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் அல்லது மாநகராட்சி சட்டப்பிரிவு 296ன் படி மாநகராட்சி பணியாளர்களால் இடித்து தள்ளப்படும்.
21	ஏற்கனவே உள்ள விடுகள் மாற்றி கட்டுவதற்கு முன் மின் இணைப்புகள் இருப்பின் அதை அப்புறப்படுத்த வேண்டும்.
22	கட்டிட சம்மந்தப்பட்ட கல், மண் முதலியவற்றை தெருவில் போடக்கூடாது.
23	கட்டிடப்பணி நடைபெறும் பொழுது பணி செய்யும் வேலையாட்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் பாதுகாப்பு குறித்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மனுதாரர் சொந்த பொறுப்பில் மேற்கொள்ள வேண்டும்.
24	கட்டுமானப் பொருட்கள் தரம், கட்டமைப்புகள் ஆகியவற்றிற்கு பணி மேற்கொள்ளும் பொறியாளரும் கட்டிட உரிமையாளரும் பொறுப்பாவார்கள்.

மனுதாரரின் கட்டுமானத்திற்குக் கீழ்க்கண்ட கட்டுகல் நிபந்தனைகள் விதிக்கலாம்:-

1. உத்தேச இடத்தில் Solar Water Heating System அமைக்கப்பட வேண்டும்
2. மனுதாரர், தனது கட்டடத்தில் மழைநீர் கேசரிப்புக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
3. கட்டட விதிமுறைகளை மீறிக் கட்டப்படும் கட்டுமானம், தமிழ்நாடு நகர் ஊராமைப்புச் சட்டம் 1971 பிரிவு 56/57ன் கீழ், பூட்டி சீல் வைக்கப்படும்.
4. கட்டடப் பணித் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதி கொடுக்கப்பட வேண்டும். (Regulation of Employment and Conditions of Service Act 1996).
5. அரசாணை எண்.53, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நாள் 16.04.2018ன்படி, உத்தேசக் கட்டடம் கட்டப்படும் போது, Construction Continuance Certificate (CCC) வழங்க ஏதுவாக Plinth Level கட்டப்பட நிலையிலும், Completion Certificate (CC) வழங்க ஏதுவாக கட்டடம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும், கட்டட நிலை குறித்த விபரத்தினை மனுதாரர், கோ.அபிஷேகபுரம் வார்டு அலுவலகத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.
6. Separate Downward Pipe to collect waste water from Bath & Wash Basin and it shall be treated adequately for exclusive use of Toilet flushing through cisterns. This excess water shall be used for gardening or RWH structure (Rule 54 (4))
7. **கட்டடப் பணி தொடங்குவதற்கான அறிவிப்பு** - இணைப்பு XIV-ல் குறிப்பிட்டுள்ள படிவம் எண் 2 (விதி எண் 9 (1) (f)-ன்படி, கட்டடப் பணி துவங்கியவுடன் குறிப்பிடப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து <https://tnurbanepay.tn.gov.in> என்ற URL முகவரியில் இணையதளம் வாயிலாக ஆணையர் அவர்களுக்கு அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.
8. **கட்டட முன்னேற்ற அறிக்கை** - கட்டடப் பணி துவங்கப்பட்ட பின், கட்டட அடித்தளம் முடிவுற்ற நிலையில் (Basement / Plinth Level), படிவம் எண் 3(விதி எண் 9(2) (1))-ன் படியும், கட்டடத்தின் உயர்த்தளம் முடிவுற்ற நிலையில், படிவம் எண். 4 (விதி எண் 9 (2) (b))ல் குறிப்பிட்டுள்ளவாறும், <https://tnurbanepay.tn.gov.in> என்ற URL -ன் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.
9. **கட்டடப் பணி முடிவு அறிக்கை** - கட்டடம் கட்டி முடிக்கப்பட்டவுடன், இணைப்பு XIVல் குறிப்பிட்டுள்ள படிவம் எண்.5 (விதி எண் 21(1) மற்றும் படிவம் எண் 8,7,8 (விதி எண்.20 (1))-ன் படி, கட்டடத்தின் தன்மைக்கேற்றவாறு, குறிப்பிடப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து <https://tnurbanepay.tn.gov.in> என்ற URL முகவரியில் இணையதளம் வாயிலாக, பதிவு பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அபிவிருத்தியாளர் அல்லது உரிமையாளரால் உள்ளீடு செய்யப்பட வேண்டும்.
10. As per Solid Waster Mangement Rule 2016, All resident Welfare and market associations shall, within one year from the date of notification of these rules and in partnership with the local body ensure segregation of waste at source by the generators as prescribed in these rules, facilitate collection of segregated waste in separate streams. handover recyclable material to either the authorized waste pickers or the authorized recyclers. The bio-degradable waste shall be processed, treated and disposed off through composting or bio-methanation within the premises as far as possible. The residual waste shall be given to the waste collectors or agency as directed by the local body.

For Navaneetha Property Developers


Managing Partner